



## 2020 ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கை

அரச நிதித் திணைக்களம்  
பொதுத் திறைசேரி  
நிதி அமைச்சு

2020 ஆண்டுக்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கை

நிறுவனத்தின் பெயர் அரச நிதித் திணைக்களம்

செலவினத் தலைப்பு இல. 245

**உள்ளடக்கம்**

அத்தியாயம் 01 – நிறுவனத்தின் விவரம் /நிறைவேற்றுப் பொழிப்பு

அத்தியாயம் 02 – முன்னேற்ற மற்றும் எதிர்கால கண்ணோட்டம்

அத்தியாயம் 03 – வருடத்திற்கான ஒட்டுமொத்த நிதிச் செயலாற்றுகை

அத்தியாயம் 04 – செயலாற்றுகை சுட்டிகள்

அத்தியாயம் 05 – பேண்டகு அபிவிருத்தி இலக்குகளை (SDG) அடையும் செயலாற்றுகை

அத்தியாயம் 06 – மனித வள விபரம்

அத்தியாயம் 07 – இனக்க அறிக்கை

## **அத்தியாயம் 01 – நிறுவனத்தின் விவரம்/நிறைவேற்றுப் பொழிப்பு**

### **1.1 அறிமுகம்**

நாட்டின் பொருளாதாரத்தில் துரிதமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அரச வளங்களை, அதாவது அரச வருமானம் மற்றும் நிதியத்தின் செலவினம் என்பன அரசாங்கத்தினால் முகாமை செய்யப்படுவதே அரச நிதி முகாமைத்துவத்துவம் ஆகும் உண்மையில் சமுகத்தேவைப்பாடுகள் அரசாங்கத்திற்குச் சொந்தமாகக் காணப்படுகின்ற வளங்களிலும் பார்க்கக் கூடுதலாக இருக்கின்றபடியினால் பொருளாதார அழிவுகள் மற்றும் வீண்விரயமாவதை முடியுமானவரையில் குறைக்கும் விதத்தில் சகல அரச வளங்களையும் வினைத்திறனுடனும் உற்பத்தித்திறனுடனும் பயன்படுத்துவது அவசியமானதாகும். பொருளாதார அபிவிருத்தி செயன்முறையில் அரசாங்கத்திற்கும் பிரஜெக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கையையும் பொது உடன்பாட்டையும் ஏற்படுத்துவதில் வினைத்திறன்மிக்க அரச நிதி முகாமைத்துவம் கேந்திர நிலையமாகத் தொழிற்படுகின்றது. அரச நிதிகளின் வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தி நாட்டின் பிரஜெக்குமிடையையும் சிறந்த சேவையோன்றை வழங்கி நீண்டகால பொருளாதார வெற்றியை உறுதிப்படுத்துவதற்கும் வரையறுக்கப்பட்ட வளங்களை அதிகப்ச வினைத்திறனுடன் பயன்படுத்துவதற்கும் அரச நிதி முகாமைத்துவ செயன்முறை மற்றும் நிறுவனங்களின் மறுசீரமைப்பு என்பவற்றை மேற்கொள்வது அவசியமானதாகும்.

### **1.2 நிறுவனத்தின் தூரநோக்கு, பணிக்கூற்று, குறிக்கோள்கள்.**

## **நோக்கு**

“ அரச துறையின் வெளிப்படையான தன்மை பொறுப்புக்கூறல் மற்றும் சேவை வழங்கலை விருத்தி செய்வதற்காக வலுவான அரச நிதி முகாமைத்துவ ஒழுங்குவிதிகள் சட்டகம் ஒன்றினைத் தயாரித்தல்”


## **செயற்பணி**

“அரச துறையில் பொது மக்களுக்கான பொறுப்புக் கூறலுக்கு ஒத்துழைக்கின்ற நிறுவன சார் தொழிற்பாடுநாள் நல்லாட்சி குழுமான்றினை வலுவூட்டுவதற்காக அரச நிதி முறைமை, நடைமுறைகள் என்பவற்றினைத் தயாரித்தல், மீளாய்வு செய்தல், அபிவிருத்தி செய்தல், பின்னுாட்டல் மற்றும் இற்றைப்படுத்தல்”

## **குறிக்கோள்**

- (i) அரசு துறையின் கொடுக்கல்வாங்கல்களில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக் கூறலையும் உறுதிப்படுத்தும்பொருட்டு அரசு நிதி முகாமைத்துவம் பற்றிய முறைமைத் தொகுதி மற்றும் நடவடிக்கை முறையைத் தயாரித்தல், அபிவிருத்திசெய்தல், மீளாய்வு செய்தல் மற்றும் இற்றைப்படுத்தல், தொடர் செயல் என்பவற்றை மேற்கொள்ளுதல்.
- (ii) அரசு நிதி வளாங்களை உற்பத்தித்திறனுடனும் வினைத்திறனுடனும் பயன்படுத்துவதனை உறுதிப்படுத்தும்பொருட்டு அரசு கணக்குகள் செயற்குமுகுவக்குத் (COPA) தேவையான உதவியை வழங்குதல் மற்றும் அரசு துறையின் நல்லாட்சியை மேம்படுத்துதல்.
- (iii) தற்போது காணப்படுகின்ற அரசாங்கத்தின் கட்டணம் மற்றும் அறவீடுகளில் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தலும் மீளாய்வு செய்தலும் வரியல்லாத வருமானங்களைச் சம்பாதிக்கும் ஆற்றல் பற்றி தேடிப்பார்த்தலும்.
- (iv) அரசு நிதியை வினைத்திறனுடனும் உற்பத்தித்திறனுடனும் பயன்படுத்துவதனை உறுதிப்படுத்தும்பொருட்டு அமைச்சக்களில்/ தினைக்களாங்களில் நிதியாங்களின் பயன்பாட்டை முறைப்படுத்துதல், நிதியத்தின் நடவடிக்கைகளை மீளாய்வு செய்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்.

#### 1.4. நிறுவன விளக்கப்படம்



1.5. அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள் / திணைக்களத்தின் பிரதான பிரிவுகள் / மாவட்ட செயலகத்தின் பிரதேச செயலகங்கள்

- நிலம் மற்றும் ஒழுங்குமுறை பிரிவு
- கொள்முதல் பிரிவு
- திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி பிரிவு
- நாணய ஒழுங்குமுறைகள் பின்தொடர்தல் மற்றும் மறுஆய்வு மற்றும் நிதி பிரிவு

1.6. அமைச்சு / திணைக்களம்/ மாகாண சபையின் கீழுள்ள நிறுவனங்கள் / நிதியங்கள்

—

1.7. வெளிநாட்டு நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்களின் விபரம் (இருப்பின்)

- அ) கருத்திட்டத்தின் பெயர்
- ஆ) கொடைவழங்கும் முகவர்
- இ) கருத்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு - ரூபா மில்.
- ஏ) கருத்திட்டக் காலம்

## **அத்தியாயம் 02 – முன்னேற்ற மற்றும் எதிர்கால கண்ணோட்டம்**

### **சிறப்பு அடைவுகள், சவால்கள் மற்றும் எதிர்கால இலக்குகளை சுருக்கமாக விளக்குக**

பொது நிதி நிர்வாகத்தில் அரசு நிதித் தினைக்களம் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் 2020 ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் இணக்கம், வெளிப்படைத்தன்மை, ஸ்திரத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துகின்ற சிறந்த நிதி ஒழுங்குமுறை கட்டமைப்பை பேணுவதில். இத்தினைக்களம் சாதகமான பங்களிப்பை வழங்கியுள்ளது. கோவிட் 19 உலகளாவிய தொற்றுநோய் இருந்தபோதிலும் இந்தத் துறையால் அதன் பணிகளைத் தொடர முடிந்தது.

02. 2020 ஆம் ஆண்டில் பொது நிதித் துறையின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளாவன, பொது நிதி, பொதுக் கணக்குகள் மற்றும் திறைசேரி செயற்பாடுகள் என்பவற்றுக்குரிய 80 சுற்றறிக்கைகளை ரத்துசெய்து, தற்போதுள்ள ஏற்பாடுகளை அவற்றினுள் ஒருங்கிணைத்து இலகுவான முறையில் விளங்கிக்கொள்ளத் தக்கவாறு 1/2020 மற்றும் 2/2020 ஆகிய இரண்டு சுற்றறிக்கைகளை வெளியிட்டமையாகும்.. மேலும், 2020 ஆம் ஆண்டில் பெறுகை தொடர்பான மூன்று சுற்றறிக்கைகள் மற்றும் 2006 பெறுகைவழிகாட்டுதல்களுக்கான இரண்டு மேலதிக இணைப்புக்கள் ஆகியவை உள்ளூர் கைத்தொழில்துறை கொள்கையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளன.

03. பொது கணக்குகள் குழு (COPA) வழிகாட்டுதலின் கீழ் பொது கணக்கியல் வைப்பு முறைகள், நிதி நிர்வாகம் மற்றும் அரசு நிறுவனங்களின் செயல்திறன் ஆகியவை கணினி வலையமைப்பு முறையால் ஆண்டுதோறும் மதிப்பீடு செய்யப்படுகின்றன. அத்துடன் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மிக உயர்ந்த செயல்திறன் கொண்ட நிறுவனங்களுக்கான விருது அரசு நிதித் தினைக்களத்திற்கு வழங்கப்பட்டது. இது தினைக்களத்தின் குறிப்பிடத்தக்க சாதனை ஆகும்.

04. அரசியலமைப்பின் 74 வது சர்த்து மற்றும் பாராளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகள் 119 ஆகியவற்றின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டிற்கான பொது கணக்குக் குழுவின் குழு கூட்டங்களில் அரசு நிதித் தினைக்களத்தின் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பொதுக் கணக்குகள் குழுவின் அறிக்கையின் பரிந்துரைப்படி அரசு நிறுவனங்களின் உகந்த நிதி நிர்வாகத்தை பராமரிக்க *FR 153* இன் படி அரசு நிதித் தினைக்களத்தினால் 2019 ஆம் ஆண்டில் திறைசேரி சுருக்க அறிக்கை தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் கணக்காய்வாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட கணக்காய்வு விளாக்கள் மற்றும் கணக்காய்வு அறிக்கைகளை கருத்தில் கொண்டு பொது நிதி நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சுக்கள், தினைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைமை கணக்கியல் உத்தியோகத்தர் மற்றும் கணக்கியல் உத்தியோகத்தர் ஆகியோருக்கு அறிவிழுத்தல்களை வழங்குவதற்கும் அதனை பின்தொடரவும். 2020 ஆம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

05. நிதி ஒழுங்குவிதிகள் 124 இன் விதிகளின் கீழ் தலைமை கணக்கியல் அதிகாரியாக நியமிக்கத்தக்கவர்களைத் தலைமை கணக்கியல் அதிகாரியாகவும், நிதி ஒழுங்குவிதிகள் 125 இன் விதிகளின் கீழ் கணக்கியல் அதிகாரியை கணக்கியல் அதிகாரியாகவும் நியமிக்கும் நியமனக் கடிதங்கள் இத் தினைக்களத்தினால் வழங்கப்படும். நிதி ஒழுங்கு விதிகள் 125 (2) இன் விதிகளின்

கீழ் வருவாய் கணக்கு அதிகாரிகளாக உள்ள கணக்கியல் அதிகாரிகளுக்கு பொருத்தமான நியமனக் கடிதங்களை வழங்கவும் இத் திணைக்களம் நடவடிக்கை எடுத்தது.

06. சுமார் 10 அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் என்பவற்றிலிருந்து கோரப்பட்ட கோரிக்கைகளுக்கு ஏற்ப 1992 நிதி ஒழுங்குவிதிகளின் பகுதி 2 இன் 2 ஆம் பாகத்தின் கீழ் இழப்புகள் மற்றும் சேதங்களை, எப் ஆர் 108 இன் பிரிவு 108(3) இன் கீழ் பதிவழிப்பதற்காக மற்றும் எப் ஆர் 113 இன் கீழ் விட்டுவிடுதல் செய்யவும் திறைசேரியின் அனுமதி பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

07. வெளியுறவு அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இராஜதந்திர பணிகள் சுற்றறிக்கை எண் 2/92 இன் விதிகளின்படி, இராஜதந்திர பணிகள் பயன்படுத்தும் வாகனங்களை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பாக அரசு செலுத்தும் கடமையைக் கையாளும் பணியை பொது நிதித் துறை ஒப்படைத்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் 27 வாகனங்களின் வருமானம் ரூ. 32,224,818.00 சுங்கத் துறையால் சேகரிக்கப்பட்டு அரசாங்க நிதிக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.

08 பல்வேறு விடயங்களின் கீழ் கெளரவு அமைச்சர்களால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை குறிப்புகளுக்கான கெளரவு நிதி அமைச்சரின் அவதானிப்புகளை நிதி அமைச்சு வழங்குகிறது. அதன்படி, பெறுகை, பல்வேறு அரசு நிதி, நிதி ஒழுங்குவிதிகள் அல்லது பொது நிதி முகாமைத்துவம் தொடர்பாக 2020 ஆம் ஆண்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 463 அமைச்சரவை விஞ்ஞாபனங்கள் தொடர்பாக 2020 ஆம் ஆண்டில் அரசு நிதித் திணைக்களத்தினால் அவதானிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டது. மற்றும் 196 அமைச்சரவை விஞ்ஞாபனங்கள் தொடர்பாக பரிந்துரைகளையும் வழங்கியது..

9. பெறுகை நடைமுறைகளை தூரிதப்படுத்தும் நோக்கில் அரசு நிதித் திணைக்களத்தினால் 2020 ஆம் ஆண்டில் மொத்தமாக 337 பெறுகை குழுக்கள் நியமனஞ் செய்யப்பட்டன. அதாவது நிலையான அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பெறுகை குழுக்கள் (SCAPC) 46 , பெறுகை செயல்முறையை விரைவுபடுத்த அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பெறுகை குழுக்கள் (CAPC) 40, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுக்கள் (CANC) 47, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான ஆலோசனைக் குழுக்கள் (SCANC) 03, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக்கான பெறுகை குழுக்கள் (CACPC) 39, 136 திட்டக் குழுக்கள் (PC) மற்றும் 136 தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்கள் (T.E.C) மற்றும் 4 சிறப்புக் குழுக்கள் ஆகியவை 2020 ஆம் ஆண்டில் பொது நிதித் துறையால் நியமிக்கப்பட்டுள்ளன.

10. வரவிருக்கும் ஆண்டுகளில் அரசு நிதித் திணைக்களம் புதிய தொழில்நுட்பத்தின் கீழ் நிதி நிர்வாகத்தின் செயல்பாடுகளை விரைவாகச் செயற்படுத்துவதற்கும், நிதி நிர்வாகத்தின் விதிகளை சரியான நேரத்தில் புதுப்பிப்பதற்கும், அரசாங்க கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப நிதி நிர்வாகத்திற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குதலில் முடிந்தவரை மின்னணு அமைப்புகளைப் பயன்படுத்துவதற்கும் தேவையான அன்றாட நடவடிக்கைகளை புதிய தொழில்நுட்பத்தினாடாக நடைமுறைப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கின்றது.

ஓப்பம்:- ஜே.சி வெலிகமகே

பொது நிதி பணிப்பாளர் நாயகம்

### 3.1 நிதிச் செயலாற்றுகைப் பற்றிய கூற்று

2020 டிசம்பர் 31ல் முடிவுடைந்த ஆண்டுக்கான நிதிச் செயலாற்றுகைக் கூற்று			ஏதாவது
	2020	2019	(முடிகள்)
- வழுமானப் பேருகைகள்			
- வழுமான வரி	1		
- உள்ளடர் போகுட்கள் மற்றும் சேவைகள்			
- மின்சார வரி	2		
- சர்வதேச வச்தங்கள் மின்சார வரிகள்	3		
- வரிசீலனாத் வழுமானங்களும்			
- துணையெலாடும்	4		
- மேத்த வழுமானப் பேருகைகள் (அ)			
- வழுமானப் பேருகைகள்			
- திரும்பிச்சு பாரிமுற்பொருள்கள்	10,615,000	81,602,980	ஏதாவது-3
- கவுப்புகள்	22,100	20,604	ஏதாவது-4
- முற்பகல் கணக்குகள்	6,559,729	5,771,924	ஏதாவது-5
- ஏனைய பேருகைகள்	13,947,034	2,804,561	
- மேத்த வழுமானம் அமலாக பேருகைகள் (ஆ)	31,340,763	90,204,889	
- மொத்த வழுமானப் பேருகைகளும் வழுமானம் அமலாக பேருகைகளும்	31,340,763	90,204,889	
இ = (அ)+(ஆ)	31,340,763	90,204,889	
- கழி : செலவிளை			
- மின்சூழலும் செலவிளை			
- சம்பாற், கல், மற்றும் ஒளைய ஊழியர் அனுகூலமங்கள்	5	50,855,608	51,271,094
- 50,622,600			
- மானியங்கள், கொடைகள் மற்றும் மாற்றல்கள்	15,242,000	14,161,584	18,748,908
- 1,100,000			
- வட்டங் கொடுப்பொழுதுகள்	916,400	1,830,216	892,173
- ஏனைய மின்சூழலும் செலவிளை	916,400	916,302	
- மொத்த மின்சூழலும் செலவிளை (ஏ)	67,881,000	64,933,710	70,912,177
- முலதாக செலவிளை			
- முலதாக சொத்துக்களின் புணர்வைப்பு, மேம்படுத்தும்	525,000	512,561	3,213,876
- 4,908,000			
- முலதாக சொத்துக்களின் கொள்வை	11	4,887,949	1,960,309
- முலதாக மாற்றல்கள்	12		
- நிதிச் சொத்துக்களின் கொள்வை	13		
- மனத வாச அமிலிருந்தி	14	1,065,000	1,186,287
- ஏனைய முலதாக செலவிளைகள்	15		
- மொத்த முலதாக செலவிளை (ஏ)	336,000	5,479,010	12,052,343
- தீதாக பெறுப்படுச் செலவிளை (எ)			
- கவுப்புக் கொடுப்பொழுதுகள்	5,769,000	2,011,160	20,504
- முற்பகல் கொடுப்பொழுதுகள்			
- மொத்த செலவிளை எ = (ஏ+...+எ)	5,769,000	86,256,478	88,931,832
- 2020 டிசம்பர் 31ல் உண்மையான பணிக்குழும மதி ஏ = (எ)	73,650,000	1,085,985	1,272,257

### 3.3 நிதி நிலைமை பற்றிய கூற்று

ஏசெ -பி

2020 டிசம்பர் 31ல் உள்ளவாறான  
நிதி நிலைமைக் கூற்று

	2020	2019
	மின்	மின்
<b>நிதி வோத்துக்கள் கூற்று</b>		
அதனாம், பொறித் தொகுதி மற்றும் உட்பகரணம்	ஏசெ-6	42,660,857
<b>நிதி வோத்துக்கள்</b>		
முற்பாக் கணக்குகள்	ஏசெ-5/ஏ	11,319,383
காக மற்றும் காகக்குச் சம்மானங்கள்	ஏசெ-3	12,584,017
மொத்த சொத்துக்கள்		<b>47,642,559</b>
<b>முறிய வோத்துக்கள் / உபினம் பண்டு</b>		
தேவிய பெறுமை		12,584,017
அதனாம், பொறித் தொகுதி மற்றும் உட்பகரண ஒதுக்கம்		42,660,857
வடாடக மற்றும் பனி முற்பண ஒதுக்கம்	ஏசெ-5/பி	
<b>நடவடிக்கைப் பொறுப்புக்கள்</b>		
வைப்பக் கணக்குகள்	ஏசெ-4	
பனிமுற்பண மீதி	ஏசெ-3	
மொத்தப் பொறுப்புகள்		<b>47,642,559</b>

பக்க இலக்கம் 05 முதல் 54 வரை ஏசெ 1 முதல் ஏசெ 6 வரையான மாதிரிப் பாவைங்களின் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்ற கணக்குத் தகவல்கள் மற்றும் குறிப்புகளின் பக்க இலக்கம் 55 முதல் 62-வரை உள்ளடங்கியுள்ள ஏனைய கணக்குக் குறிப்புகளின் விபரமும் இந்த இறுதிக் கணக்குகளில் உள்ளடங்கிய பகுதியாகும். இந்த நிதிக்கற்றுக்களைத் தயாரிக்கும் போது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கெடுக் கொள்கைகளுக்கு இணைக்கியதாக மேற்கொள்ளப்படுவதோன் அதேவேளையில் இங்கு நிதிக்கற்றுக்களின் குறிப்புகளின் மூலம் வெளியிடுத்தப்படுவதோன்று மிகவும் பொருத்தமான கணக்குகளுக்குக் கொள்கைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதனால் மேலெடுள்ள இறுதிக் கணக்குகளில் குறிப்பிடப்படுவதோன்று தொகைகள், அது தொடர்பான கணக்குக் குறிப்புகள் மற்றும் ஏனைய கணக்குத் தகவல்கள் திறநோசீரி புத்தகங்களுடன் ஈராக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அவை கந்தத் தொகைகளுடன் உடன்படிவிட்டு என்பதையும் இந்தால் சான்றிப்படுத்துகிறோம்.

பிரதான கணக்கெடு உத்தியோகத்துற்  
வெயர்:  
பதவி:  
திட்டி:

Sign by -  
*S.R. Attygalle*

**S. R. Attygalle**  
Secretary to the Treasury and  
Secretary to the Ministry of Finance  
The Secretariat  
Colombo 01

கணக்கெடு உத்தியோகத்துற்  
வெயர்:  
பதவி:  
திட்டி:

Sign by -  
*J.C. Weligamage*

**J.C. Weligamage**  
Director General Public Finance  
Department of Public Finance  
General Treasury  
Colombo 01.

பிரதான நிதி உத்தியோகத்துற்/பிரதான கணக்காளர்  
பனிமுற்பாக்காளர்(நிதி)/ஆணையாளர்(நிதி)  
பெயர்:  
திட்டி:

Sign by -  
*W.R. Paranagama*

**Mr. W.R. Paranagama**  
Additional Director General of Public Finance  
Department of Public Finance  
General Treasury  
Colombo 01.

2020 டிசம்பர் 31ல் உள்ளவாறான  
நிதி நிலைமைக் கூற்று

நீதி - 5

	2020 பெப்ரவரி	2019 பெப்ரவரி
<b>தொழிற்பாடு செயற்படுகேள்வியின்தான் காகப் பாய்ச்சல்</b>		
மொத்த வரிச் செறுகைகள்		
கட்டளைகள், தனிடப்பள்ளுகள், தனிடத்தைகள் மற்றும் உத்தரவுப் பத்திரிகைகள் இலாபம்		
வருமானம் அல்லாத செறுகைகள்	3,945,054	2,807,561
ஏனைய செலவின தகவல்படிகளுக்காக சேகரிக்கப்பட்ட வருமானம்		
சிகிட்டக்கமெடிப்பு கட்டுநிதி	70,505,000	81,602,000
செயற்பாடுகளிலிருந்து உறுவாக்கப்பட்ட மொத்தக் காக (அ)	<u>74,550,054</u>	<u>84,409,561</u>
<b>கழி - பயிர்ந்தளிக்கப்பட்ட காக</b>		
ஆருக்குப்பு வேதனைகள் மற்றும் தொழிற்பாடுக் கொடுப்பளவுகள்	63,301,845	69,719,612
மாளியங்களும் மற்றும் கொடுப்பளவுகளும்	1,030,216	892,173
ஏனைய செலவினத் தகவல்படுகளுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவினம்	251,263	300,000
திரைசேரிக்குத் தெருக்கப்பட்ட பணிமுறைகள்		
தொழிற்பாடுகளுக்கு பயிர்ந்தளிக்கப்பட்ட மொத்தக் காக (ஆ)	<u>67,383,283</u>	<u>71,957,521</u>
<b>தொழிற்பாடு செயற்பாடுகளிலிருந்தான் தேவிய காகப் பாய்ச்சல (இ)-(ஆ)</b>	<u>7,166,771</u>	<u>12,452,039</u>
<b>முதல்-டு செயற்பாடுகளிலிருந்தான் காகப் பாய்ச்சல</b>		
வட்டி		
பங்கு இலாபம்		
பொதுக் கெந்துக்களின் சொத்துக்களின் விருப்பளவு		
வழங்கப்பட்ட கடன்கள் மதுளை அறவிடுகள்		
முற்பணங்களிலிருந்து அறங்கிப்பட்டவை	<u>2,775,217</u>	<u>3,380,940</u>
<b>முதல்-டு நடவடிக்கைகளிலிருந்து உறுவாக்கப்பட்ட மொத்தக் காக (இ)</b>	<u>2,775,217</u>	<u>3,380,940</u>
<b>கழி - பயிர்ந்தளிக்கப்பட்ட காக:</b>		
கொள்ளவே அல்லது பொதுக் கெந்துக்களின் நிர்மாணிப்பு மற்றும் ஏனைய முதல்கூளின் கொள்ளவே	5,737,010	12,052,943
முற்பணக் கொடுப்பளவுகள்	4,204,977	3,780,037
<b>முதல்-டுச் செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்ட மொத்தக் காக (ஈ)</b>	<u>9,941,988</u>	<u>15,832,980</u>
<b>முதல்-டுச் செயற்பாடுகளிலிருந்தான் தேவிய காகப் பாய்ச்சல (ஐ)-(இ)-(ஈ)</b>	<u>(7,166,771)</u>	<u>(12,452,039)</u>
<b>நிதி செயற்பாடுகளிலிருந்தான் காகப் பாய்ச்சல</b>		
உள்ளுக்க கடன்கள்		
வெளிநாட்டுக் கடன்கள்		
பெற்ற நன்கொடைகள்		
சிகிட்டக்கமெடிப்பு வைப்புகள்	231,160	20,604
<b>நிதி நடவடிக்கைகளிலிருந்து உறுவாக்கப்பட்ட மொத்தக் காக (ஊ)</b>	<u>231,160</u>	<u>20,604</u>
<b>கழி - பயிர்ந்தளிக்கப்பட்ட காக:</b>		
உள்ளுக்க கடன்கள் மதுளை மின்க கொடுப்பளவுகள்		
வெளிநாட்டுக் கடன்கள் மதுளை மின்க கொடுப்பளவுகள்		
வைப்புகளின் கொடுப்பளவு	231,160	20,604
<b>நிதி செயற்பாடுகளுக்கு பயிர்ந்தளிக்கப்பட்ட மொத்தக் காக (ஊ)</b>	<u>231,160</u>	<u>20,604</u>
<b>நிதி செயற்பாடுகளிலிருந்தான் தேவிய காகப் பாய்ச்சல (ஓ)-(இ)-(ஊ)</b>		
காசில் ஏப்பட்ட தேவிய அகைவ (இ)-(ஒ)-(ஓ)		
ஸ்ரைவரி 01 ஆம் திங்டிப்புள்ளிவாறான ஆரம்ப காக மதி		
முறை 31ஆம் திங்டிப்புள்ளிவாறான சிறுநிக் காக மதி		

### **3.5 நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள்**

#### **அறிக்கையிலில் அடிப்படை**

##### **1) அறிக்கையில் காலப்பகுதி**

இந் நிதிக் கூற்றுக்களுக்கான அறிக்கையிடல் காலப்பகுதி 2020 சனவரி 01 முதல் டிசம்பர் 31 வரையானதாகும்.

##### **2) அவர்க்கான அடிப்படை**

நிதிக்கைற்றுக்களானது, வரலாற்றுக் கிரய அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளையில், ஒரு சில சொத்துக்களின் வரலாற்றுக் கிரயம் மீள்மதியிடு செய்யப்பட்ட பெறுமதிக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. வேறு விதத்தில் குறிப்பிடப்பட்டில்லாத போது கணக்கு தயாரிப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்ட காசு அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

நிதிக் கூற்றுக்களிலுள்ள இலக்கங்கள் இலங்கை ரூபாவில் கிட்டிய ரூபாய்க்கு தயாரிக்கப்படல் வேண்டும்.

##### **3) வருமானத்தை அனுயாளங்காணுதல்**

நாணயமாற்று மற்றும் நாணயமாற்று அல்லாத வருமானங்கள் அவை கிடைக்கக்கூடிய காலப்பகுதியை கவனத்திற்கொள்ளாது, காக கிடைக்கக் கூடிய காலப்பகுதிகள் வருமானமாக அடையாளங்க காணப்படுகின்றது.

##### **4) சொத்து, இயந்திர மற்றும் உபகரணம் ஆகியவற்றின் அங்கீராம் மற்றும் அளவிடு**

சொத்துக்கள் நம்பத்தகுந்த அடிப்படையில் அளவிடப்படுகின்றதா மற்றும் நிறுவனத்தின் சொத்துக்கள் எளிகால பொருளாதார நலன்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றதா என்பதற்கான நிகழ்தகவின் அடிப்படையிலேய சொத்து, இயந்திரம் மற்றும் உபகரணங்கள் அங்கீரிக்கப்படுகின்றன.

கிரயமுறை பொருத்தமில்லாத சந்தர்ப்பத்திலேயே சொத்து, இயந்திர மற்றும் உபகரணங்கள் கிரயம் மற்றும் மறுமதியிட்டு முறையில் அளவிடு செய்யப்படுகின்றது.

##### **5) சொத்து, இயந்திர மற்றும் உபகரணங்களின் ஒதுக்கம்**

இந்த மீள்மதியிடு ஒதுக்கீட்டுக் கணக்கானது சொத்து, இயந்திர மற்றும் உபகரண கணக்கின் தொடர்புட்டாகும்.

##### **6) காசு மற்றும் காசக்கு சமமானவை**

காச மற்றும் காசக்கு சமமானவை 2020 டிசம்பர் 31இல் உள்ள உள்ளாட்டு நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்களை உள்ளடக்கியதாகும்.

### 3.6 வருமான சேகரிப்பு செயலாற்றுகை

வருமான குறியீடு	வருமான குறியீட்டின் விபரம்	வருமான மதிப்பீடு		சேகரிக்கப்பட்ட வருமானம்	
		அசல் மதிப்பீடு	இறுதி மதிப்பீடு	தொகை (ரூபா)	இறுதி வருமான மதிப்பீடு %
	பொருத்தமற்றது				

### 3.7 ஒதுக்கீட்டுப் பயன்பாட்டின் செயலாற்றுகை

ஒதுக்கீடு வகை	ஒதுக்கீடு		உண்மையான செலவினம்	இறுதி ஒதுக்கீட்டின் % ஆக ஒதுக்கீட்டுப் பயன்பாடு
	அசல் ஒதுக்கீடு	இறுதி ஒதுக்கீடு		
மீண்டெழும்	69,480,000.00	67,881,000	66,993,710	98.69%
மூலதனம்	4,170,000.00	5,769,000	5,737,010	99.45%

### 3.8 நி.பி. குறிப்பு 208 பிரகாரம் ஏனைய அமைச்சக்கள்/திணைக்களங்களின் முகவராக

இத்திணைக்களாம் / மாவட்டச் செயலகம்/ மாகாண சபைக்கான செலவினத்திற்கான ஒதுக்கீடு

தொடர் இல.	அமைச்சு/ திணைக்களத்து விருந்து பெறப்பட்ட ஒதுக்கீடு	ஒதுக்கீட்டு நோக்கம்	ஒதுக்கீடு		உண்மையான செலவினம்	இறுதி ஒதுக்கீட்டின் % ஆக ஒதுக்கீட்டுப் பயன்பாடு
			அசல் ஒதுக்கீடு	இறுதி ஒதுக்கீடு		
	பொருத்தமற்றது					

**3.9 நிதி அல்லாத சொத்து அறிக்கையிடல் செயலாற்றகை**

ரூபா ,000

ஆதன குறியீடு	குறியீட்டு விபரம்	2019.12.31 திகதிய சுற்றாய்வுச் சபை அறிக்கை படி மீதி	2019.12.31 திகதிய நிதி நிலைமை அறிக்கை படி மீதி	எதிர்காலத்தில் கணக்கிட வேண்டியது	அறிக்கையிடல் முன்னேற்றம் %
9151	கட்டிடம் மற்றும் கட்டமைப்பு	3,956,900.00	3,956,900.00		100%
9152	இயந்திரம் மற்றும் உபகரணம்	30,803,975.45	30,803,975.45		100%
9153	காணி				
9154	அருவமான சொத்துக்கள்				
9155	உயிரியல் சொத்துக்கள்				
9160	நடைபெறும் பணிகள்				
9180	குத்தகை சொத்துக்கள்				
		28,200,000.00	28,200,000.00		

**3.10 கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை \*\***



**ජාතික විගණන කාර්යාලය**  
**තොසිය කණකකායෝ අධ්‍යක්ෂකම**  
**NATIONAL AUDIT OFFICE**



මෙයේ අභ්‍යන්තර  
කොටු පිංචා  
My No.

TRE/C/DPF/2020/FA/02

මෙයේ අභ්‍යන්තර  
කොටු පිංචා  
Your No.

මෙයේ අභ්‍යන්තර  
කොටු පිංචා  
Date

2021 ජූනි 08 දින

ගණනීය නිලධාරී  
රාජ්‍ය මූදල් දෙපාර්තමේන්තුව

රාජ්‍ය මූදල් දෙපාර්තමේන්තුවේ 2020 දෙසැම්බර් 31 දිනක් අවසන් වර්ෂය සඳහා මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳව 2018 අංක 19 දාතා ජාතික විගණන පත්‍රය 11(1) විගණකීය ප්‍රකාරව විගණකාධිපති පමණිකින් විවෘතවා.

## 1. මූල්‍ය ප්‍රකාශන

### 1.1 මිත්‍ය

රාජ්‍ය මූදල් දෙපාර්තමේන්තුවේ 2020 දෙසැම්බර් 31 දිනට මූල්‍ය තත්ත්වය ප්‍රකාශන, එදිනත් අවසන් වර්ෂය සඳහා මූල්‍ය කාර්යාලයා ප්‍රකාශනය හා මූදල් ප්‍රවාහ ප්‍රකාශනවලින් සම්බන්ධී 2020 දෙසැම්බර් 31 දිනක් අවසන් වර්ෂය සඳහා මූල්‍ය ප්‍රකාශන 2018 අංක 19 දාතා ජාතික විගණන පත්‍රයේ විධිවිධාන සම්භාෂණ සංයෝගීතාව නියමිය යුතු වූ ලිඛා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවට 154(1) ව්‍යවස්ථාවේ ඇතුළත් විධිවිධාන ප්‍රකාශන මාගේ විධානය යටෙන් විගණනය කරන ලදී. 2018 අංක 19 දාතා ජාතික විගණන පත්‍රය 11(1) විගණකීය ප්‍රකාරව රාජ්‍ය මූදල් දෙපාර්තමේන්තුව වෙත ඉදිරිපත් කරනු ලබන මෙම මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳව මාගේ අදහස් දැක්වීම් හා නිරීක්ෂණයන් මෙම ව්‍යවස්ථාව සඳහන් වේ. ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථාවට 154(6) ව්‍යවස්ථාව සමඟ සංයෝගීතාව විධානය යුතු 2018 අංක 19 දාතා ජාතික විගණන පත්‍රය 10 විගණකීය ප්‍රකාරව ඉදිරිපත් කළ යුතු විගණකාධිපති ව්‍යවස්ථාව යටෙන් කාලයේදී පාර්ලිමේන්තුව වෙත ඉදිරිපත් කරනු ලැබේ.

රාජ්‍ය මූදල් දෙපාර්තමේන්තුවේ මූල්‍ය ප්‍රකාශනවලින් 2020 දෙසැම්බර් 31 දිනට රාජ්‍ය මූදල් දෙපාර්තමේන්තුවේ මූල්‍ය තත්ත්වය සහ එදිනත් අවසන් වර්ෂය සඳහා කාර්යාලයා හා මූදල් ප්‍රවාහ ප්‍රකාශන යොදාවේ පිළිගත් හිඹුම්කරණ මූල්‍යවලින් අනුකූලව සතුව හා සාධාරණ තත්ත්වය විවෘත කිරීම් වූ මාගේ අදහස් දැක්වීම් හා නිරීක්ෂණයන් මෙම ව්‍යවස්ථාව සඳහන් වේ.



### 1.2 මිතය පදනම්

ශ්‍රී ලංකා විගණක ප්‍රමිත්වලට (ඩී.ඩ.ඩී.ප්‍ර) අනුකූලව මා විගණකය සිදු කරන ලදී. මෙම විගණක ප්‍රමිත් යටතේ වූ මාගේ විගණකය මෙම විගණකය ප්‍රමිත්වා දෙනු ලැබේය. මාගේ මතය පදනම්ක් සැපයීම උගේ මා විසින් ලබා ගෙන ඇති විගණක සාක්ෂි ප්‍රමාණවාන් සහ උගේ මිති මාගේ විශ්වාසයයි.

### 1.3 මූල්‍ය ප්‍රකාශය සම්බන්ධයෙන් ගණනීදීම් නිලධාරීන් විගණක

පොදුවේ පිළිගින් ගිණුම්කරණ මූලධර්මවලට අනුකූලව හා 2018 අංක 19 දරන ජාතික විගණක පනතේ 38 විගණකීය සඳහන් විධිවිධානවලට අනුකූලව පත්‍ර හා සාධාරණ තත්ත්වයන් පිළිනිමු කෙරෙන පරිදි මූල්‍ය ප්‍රකාශන පිළියෙළ කිරීම හා විංචි සහ වැරදි ගෝනුවෙන් ඇති විය ඇති ප්‍රමාණවාමක සාවදා ප්‍රකාශනයන්ගෙන් නොවා මූල්‍ය ප්‍රකාශන පිළියෙළ කිරීමට හැකි වැනු පිශිය අවශ්‍යවන අභ්‍යන්තර පාලනය තීරණය කිරීම ගණනීදීම් නිලධාරීන් විගණක විගණකයෙන් විසින් වාර්ෂික හා කාලීන මූල්‍ය ප්‍රකාශන පිළියෙළ කිරීමට ඇත්තිවා පරිදි ග්‍රෑස්‍ය ආදායම, වියදම්, වත්තම් හා බැරනම් පිළිබඳ නීසි පරිදි පොන්පන් හා වාර්තා පරින්වා ගෙන යා යුතුය.

ජාතික විගණක පනතේ 38(1)(අ) උප විගණකීය ප්‍රකාරව දෙපාර්තමේන්තුවේ මූල්‍ය ප්‍රකාශන යදා පෘෂ්ඨයේ අභ්‍යන්තර පාලන පද්ධතියන් සකස් කර පවත්වා ගෙන යනු ලබන බවට ගණනීදීම් නිලධාරී සහතික විය යුතු අතර රම පද්ධතියේ පෘෂ්ඨයේ පිළිබඳව කළුන් කළ සමාලුළුවනයන් සිදු කර ජේ අනුව පද්ධතිය එලුදුවේ ලෙස කරගත යාමට අවශ්‍ය වෙනසක්ම සිදු කරනු ඇතිය යුතුය.

### 1.4 මූල්‍ය ප්‍රකාශන විගණකය පිළිබඳ තීරණයන් විගණක

සම්පරියක් උරුස මූල්‍ය ප්‍රකාශන, විංචි හා වැරදි ගෝනුවෙන් ඇත්තිවන ප්‍රමාණවාමක සාවදා ප්‍රකාශනයන්ගෙන් නොර බවට සාධාරණ තහවුරුවික් ලබාදීම සහ මාගේ මතය ඇඟුලත් විගණක වාර්තාව නිකුත් කිරීම මාගේ අරමුණ වේ. සාධාරණ සහතිකවීම උයස් මෙවලම් සහතිකවීමක් වන නමුත්, ශ්‍රී ලංකා විගණක ප්‍රමිත් ප්‍රකාරව විගණකය සිදු කිරීමදී එය යැම විටම ප්‍රමාණවාමක සාවදා ප්‍රකාශනයන් අනාවරණය කර ගන්නා බවට වන තහවුරු කිරීමක් නොවනු ඇත. විංචි සහ



වැරදි කන් හෝ සාමූහික ලෙස බලපෑම නිසා ප්‍රමාණයේමක සාචිවදා ප්‍රකාශනයන් ඇති විය හැකි අතර, එහි ප්‍රමාණයේමක සාචිව මෙම මූල්‍ය ප්‍රකාශන පදනම් කර ගනිමින් පරිසිලකයන් විසින් ගනු ලබන ආර්ථික තීරණ කෙරෙහි වන බලපෑම මින් රඳා පවතී.

මි ලංකා විගණක ප්‍රමිති ප්‍රකාරව විගණකයේ කොටසක් ලෙස මා විසින් විගණකයේදී විවෘතිය විනිශ්චය පහ විස්ස්ථිය යැකමුළුවෙන් යුතුව තුළ කරන ලදී. මා විසින් තවදුරටත්,

- ප්‍රකාශ කරන ලද විගණක මකයට පදනමක් සපයා ගැනීමේදී විඩා හේතුවෙන් මූල්‍ය ප්‍රකාශනවල ඇති විය හැකි ප්‍රමාණයේමක සාචිවදා ප්‍රකාශනයන් ඇතිවිඩාම් අවධානම් භාෂ්‍යතාගැනීම් හා තක්සේරු කිරීම සඳහා අවස්ථාවේවිඩාව උරික විගණක පරිභාවේ පැලුසුම් කර තීයක්මක කරන ලදී විරද්‍යා දැක්වීම් හේතුවෙන් සිදුවන ප්‍රමාණයේමක සාචිවදා ප්‍රකාශනයන් සිදුවන බලපෑමට විඩා විවෘතියෙන් සිදුවන්හාටු බලපෑම ප්‍රබල වින්තේ එවා දුෂ්ධනයානයන්, ව්‍යුහ ප්‍රාග්ධන යැකකිවෙන්, වෙන්නාවේ මහජාරීමන්, වරද්‍යා දුක්ත්වීමන් හෝ අභ්‍යන්තර පාලනයන් මහජාරීමන් වැනි හේතු තීය වන නැවති.
- අභ්‍යන්තර පාලනයේ සරිලාභයේවය පිළිබඳව මකයක් ප්‍රකාශ කිරීමේ අදහසින් සොයුවද, අවස්ථාවේවිඩාව උරික විගණක පරිභාවේ සැලසුම් කිරීම පිණිය අභ්‍යන්තර පාලනය පිළිබඳව අවමක්ධයක් උප සන්නා ලදී.
- ගෙවැලුවේ කිරීම ආක්ෂණ මූල්‍ය ප්‍රකාශනවල ව්‍යුහය සහ අන්තර්ගතය සඳහා පාදක මූල්‍ය ගනුදෙනු හා සිද්ධීන් උරික හා සාධාරණ අප්‍රික් මූල්‍ය ප්‍රකාශනවල ආක්ෂණ බව ඇගැයීම්.
- මූල්‍ය ප්‍රකාශනවල ව්‍යුහය හා අන්තර්ගතය සඳහා පාදක මූල්‍ය ගනුදෙනු හා සිද්ධීන් උරික හා සාධාරණව ආක්ෂණ වි ඇති බව සහ ශේෂිත විගණක සිද්ධී අන්තර් මූල්‍ය ප්‍රකාශනවල සමස්ත ඉදිරිපත් කිරීම අනෙකා ලදී.

මාගේ විගණකය තුළදී තද්‍යාගත් වැදගත් විගණක සොයාගැනීම්, ප්‍රධාන අභ්‍යන්තර පාලන දුරවලන හා අනෙකුත් කරුණු පිළිබඳව ගණනාදීම් හිළුවා දැක්වන් කරමි.

### 1.5 ගටන් ගෙනීක අවශ්‍යතා පිළිබඳ වාර්තාව

2018 අක 19 දරන ජාතික විගණක ජනන් 6 (ආ) වගන්තිය ප්‍රකාරව පහත යදහන් කරුණු මා ප්‍රකාශ කරමි.

- (ආ) මූල්‍ය ප්‍රකාශන ඉකුත් වර්ෂය සමඟ අනුරූප වන බවට,
- (ඇ) ඉකුත් වර්ෂයට අනු මූල්‍ය ප්‍රකාශන පිළිබඳව මා විසින් කර තිබුණු හිරිගේ ත්‍රියාන්තක කර තිබුණි.

### 2. මූල්‍ය සමාලෝචනය

#### 2.1 ටියදීම කළමනාකරණය

##### 2.1.1 ප්‍රතිපාදන මාරු කිරීම

- (ආ) සමාලෝචන වර්ෂය තුළ වැය විෂයයන් 07 ක ප්‍රතිපාදන මු.රු. 66 - 69 ප්‍රතිපාදන යටන් පියයට 03 පිට 53 දක්වා අඩු කිරීමි, වැය විෂයයන් 09 ක ප්‍රතිපාදන පියයට 08 පිට පියයට 133 දක්වා වැඩි කිරීම්ද දියුනර තිබුණි.
- (ඇ) සමාලෝචන වර්ෂයේද වැය විෂයයන් 02 ක් යදහා අයවුය ඇයෝගීමෙන්තු මින් ප්‍රතිපාදන වෙන් කර ගෙන නොතිබුණු, වර්ෂය තුළ මු.රු. 66 මාරු කිරීම විරෝධා ත්‍රියාපරේකාවිය යටන් රු. 1,441,400 ක ප්‍රතිපාදන වෙන් කර ගෙන නව වැය විෂයයන් ඇති කර ගෙන තිබුණි.

#### 2.2 බැරකම්වලට එළැම්ම

- (ආ) මු.රු. 94 (i) හා අක 01/2014 හා 2014 ජනවාරි 01 දිනැති ජාතික අයවුය වනුලේමේද් 6.4 වගන්තිය ප්‍රකාරව බැඳීම ඇතිකර ගැනීමට ප්‍රථම ඒ යදහා අනු වැය විෂයයන් තුළ ප්‍රමාණවත් ප්‍රතිපාදන තිබෙන බවට තහවුරු කරගෙ පුන විටද, රටුනී තහවුරුවකින් නොරව වැය විෂයයන් 04 ක් යදහා රු. 160,222 ක බැරකම් වලට බැඳී තිබුණි. තවද,



එකතුව රු. 201,087 ස් මු තුරකම්, මූල්‍ය ප්‍රකාශනයේ තුරකම් ට්ලීබ්‍ර ප්‍රකාශනේ ඇතුළත් කර නොක්වූයි.

### 2.3 ජීත්, රින් හා රෙදුලාපිටිලට අනුකූල නොවීම

යොමුව

නීතිමයි රෙදුලාපිට හා කළම්කරගත ඩිරිය වලට අනුකූල,  
නොවීම

රාජ්‍ය මූදල් වත්තලේ අංක 2/2020 න් 10.1 ජේදයට අනුගතව රාජ්‍ය මූදල් ප්‍රකාරව මූදල් ප්‍රවාහ ප්‍රකාශය දළ පදනම් සැකසිය යුතු වුවද, අත්තිකාරම් ලැබීම හා ගෙවීම මූදල් පදනම් සටහන් තිබා, ලැබීම හා ගෙවීම පිළිවෙළින් රු. 3,619,818 ස් හා රු. 2,925,426 ස් අඩුවෙන් සටහන් කර තිබූයි.

## 3. මෙහෙයුම් සමාඛ්‍යවනය

### 3.1 කාර්යකාධිකය

#### 3.1.2 කාර්යකාරයන් ඉටු නොකිරීම

දෙපාර්තමේන්තුවේ වෙත අඩවියෙහි 2020 වර්ෂයේ ත්‍රියාකාරී යැලැස්ම හා කාර්ය පාඨන එකතාවේ ඇතුළත් කර යාවත්කාලීන කළ යුතු වුවද, විගණක දිනය යුතු 2021 මැයි 10 වන විට 2019 වර්ෂයේ ත්‍රියාකාරී යැලැස්ම පමණක් ඇතුළත් කර තිබු බව නීතික්ෂණය විය.



4. මානව සම්පත් කළමනාකරණය

4.1 අනුපූර්ණ කාර්යම්පෙන්වලය, තත්ත්ව කාර්යම්පෙන්වලය හා පුද්ගල ප්‍රධාන සඳහා වියදම්

(ආ) කාර්යම්පෙන්වලය සඳහා පුද්ගල ප්‍රධාන සඳහා වියදම්

දෙපාර්තමේන්තුව විසින් 2020 වර්ෂයේ පුද්ගල ප්‍රධාන සඳහා 5,50,055,608 නුගේ වියදම් දරා නිවුත්.

(ඇ) අනුපූර්ණ කාර්යම්පෙන්වලය හා සකස කාර්යම්පෙන්වලය

දෙපාර්තමේන්තුවේ අනුමත ගෝවක සංඛ්‍යාව මූලික තනතුරු 78 ක් සහතුරු 12 ක් පුරුෂාධිව පැවතීම නිසා එය අනුමත ගෝවක සංඛ්‍යාවෙන් පියයට 15 ක් වී තිබුණු අතර, මෙම පුරුෂාධි තුළ ගෝවක මට්ටමේ අභිරේක අධ්‍යක්ෂ ජනරාල, අධ්‍යක්ෂ සහ තීයෝජ්‍ය අධ්‍යක්ෂක/ඡනකාර අධ්‍යක්ෂ යනාදී තනතුරු 11 ක් ද පැවතුණි.

එස්.එම.ඩී.එස්. පුදීජ් රෝගින  
නියෝජ්‍ය විගණකාධිපති  
විගණකාධිපති මධ්‍යස්ථාන

**அத்தியாயம் 04 – செயலாற்றுகைச் சுட்டிகள்**

**4.1 நிறுவனத்தின் செயலாற்றுகைச் சுட்டிகள் (செயற்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில்)**

குறிப்பிட்டு சுட்டிகள்	எதிர்பார்த்த வெளியீட்டின் சதவீதமாக (%) உண்மையான வெளியீடு		
	100%- 90%	75%-89%	50%- 74%
ஆலோசனைக்கு பொது நிதி சுற்றுறிக்கைகள் வழங்குதல்	√		
திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட விளக்கங்களுக்கு பதில்	√		
கலந்துகொண்ட பொது கணக்குக் குழு கூட்டங்களின் எண்ணிக்கை	√		
கணக்காளர் கவுன்சிலின் வழிகாட்டுதல்களைப் பின்தொடரவும்	√		
கருவுல குறிப்புகளை வழங்குதல்	√		
ஆட்டர் ஜெனரலின் அறிக்கைகளைப் பின்தொடரவும்	√		
அரசு கட்டணங்களை திருத்துதல் இழப்புகள் மற்றும் விலக்குகளுக்கான உரிமைகோரல்களுக்கான பரிந்துரைகளை வழங்குதல்	√		

இராஜதந்திர பணிகள் பயன்படுத்தும் வாகனங்களை அகற்றுவது	√		
அமைச்சரவை குறிப்புகளுக்கான அவதானிப்புகளை வழங்குதல்	√		
அமைச்சரவை அளவிலான கொள்முதல் செய்வதற்கான கொள்முதல் குழுக்கள் (PC), தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுக்கள் (TEC) மற்றும் திட்டக் குழுக்கள் (PC) நியமனம்	√		
மின்னணு பொது கொள்முதல் பணியகம் நிறுவுதல்	√		
நிதி மறுஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தவும்	√		
நிதி அறிக்கைகள் மற்றும் அறிக்கைகளை சரியான நேரத்தில் சமர்ப்பித்தல்	√		

**5.1 அடையாளம் காணப்பட்ட பேண்டகு அபிவிருத்தி இலக்குகளை சுட்டிக்காட்டுக்**

இலக்கு / குறிக்கோள்	அடைவுகள்	குறிகாட்டிகள்	இதுவரை அடையப்பெற்ற முன்னேற்றம்		
			0%- 49%	50%- 74%	75%- 100%
<b>08. அனைவருக்கும் மேம்பட்ட,</b> <b>உலகளாவிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி, உற்பத்தி, வேலைவாய்ப்பு மற்றும் அனைவருக்கும் செயல்திறன் மிக்க வாழ்வாதாரத்தை ஊக்குவித்தல்</b>	புன்முகத் தன்மை, தொழில்நுட்ப விருத்தி, புதிய கண்டுபிடிப்புக்கள் என்பவற்றினுடாக தொழிலாளர் வாண்மையிக்க துறைகளில் பெறுமதி சேர்க்கை மேம்பாடுகள் மூலம் அதிக பொருளாதார உற்பத்தித்திறனை அடைதல்	<b>அரசாங்க நிறுவனங்களுக்கு மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான வழிமுறைகளை வழங்குதல்.</b>  <b>அரசு நிறுவனங்களில் பணம் செலுத்துவதற்கான வங்கி ப்ரீபெய்ட் கார்டு முறையை அறிமுகப்படுத்துதல்</b>			✓
		<b>அரசு நிறுவனங்களில் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளுக்கான வங்கி டெபிட் கார்டு முறையை அறிமுகப்படுத்துதல்</b>			✓
	<b>அபிவிருத்தி சார்ந்த கொள்கைகளை ஊக்குவித்தல் மற்றும் வினைத்திறனான செயற்பாடுகளிற்கு துணை நிறுறல்.</b>	<b>பொது பெறுகை செயல்முறை மற்றும் பொது நிதி முகாமைத்துவத்தினை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும்</b>			✓

		சுற்றறிக்கைகளை வழங்குதல்		
		கொள்முதல் வழிகாட்டுதல்களுக்கான சுற்றறிக்கைகளை வழங்குதல்		✓

## 5.2 பேண்டகு அபிவிருத்தி இலக்குகளின் அடைவுகள் மற்றும் சவால்களை சருக்கமாக விபரிக்குக

பொதுத்துறை நிதி நிர்வாகத்தில் அரச நிதி திணைக்களம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் பொதுத்துறையின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துகின்ற சிறந்த பொது நிதி ஒழுங்குமுறை கட்டமைப்பை ஏற்படுத்துவதும் இத் திணைக்களத்தின் பொறுப்பாகும். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை இலக்காகக் கொண்டு வறுமையைப் போக்க பொது வள நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக திணைக்களம் பிற அரச நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

மேலும் பாராளுமன்றம் போன்ற பொது பொறுப்புக்கூறல் நிறுவனங்களுடனும் திணைக்களம் இணைந்து சட்டத்தின் நிர்வாகத்தை ஊக்குவித்தல் மற்றும் பொதுத்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பொது நிர்வாக சூழலை வலுப்படுத்துதல், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு பொது நிறுவனங்களின் நியாயத்தன்மையையும் நம்பகத்தன்மையையும் உறுதி செய்தல் என்பனவற்றை ஏற்படுத்தும் உத்தரவாதத்தின் மேல் பொதுத்துறை நிறுவனங்களிற்கு இத் திணைக்களம் நெறிமுறைகளை மற்றும் நிதி ஆலோசனை சேவைகளை வழங்குகிறது.

## அத்தியாயம் 06 – மனித வள விபரம்

### 06.1 பதவியணி முகாமைத்துவம்

	அங்கீகரிக்கப்பட்ட பதவியணி	தற்போதுள்ள பதவியணி	பதவிவெற்றிடம் / (அதிகப்படியான)***
சிரேட்ட	28	20	08
முன்றாம் நிலை	02	02	-
இரண்டாம் நிலை	32	31	01
ஆரம்ப நிலை	16	14	02

06.2 \*\*பற்றாக்குறையான அல்லது அதிகப்படியான மனித வளங்கள் நிறுவனத்தின் செயலாற்றுக்கையினை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை சுருக்கமாகக் குறிப்பிடுக.

ஒரு நிறுவனத்தின் மனித வளங்கள் நல்ல நிர்வாகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் போது ஒரு நிறுவனத்தின் நோக்கங்களையும் இலக்குகளையும் அடைவது கடினம் அல்ல. கொள்கைகளை வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் முத்த நிலை அலுவலர்களின் பற்றாக்குறை என்பது நிறுவனத்தின் செயல்திறனை ஆழமாக பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாகும்.

### 06.3 மனித வள அபிவிருத்தி

நிகழ்ச்சித்திட்டத்தின் பெயர்	பயிற்றப் பட்ட பதவியினர் எண்ணிக்கை	நிகழ்ச்சித் திட்டக் காலம்	மொத்த முதலீடு (ரூபா'000)		நிகழ்ச்சித்தி ட்டத்தின் இயல்பு (உள்நாட்டு / வெள்நாட்டு)	வெளியீடு/ பெற்றுக் கொண்ட அறிவு*
			உள்நாட் (₹)	வெள்நாட் (₹)		
Diploma in Public Procurement	01	01 year		-	Local	
Advance Excel Skill for Government	02	02 Days			Local	
Government Payroll System	01	02 Days			Local	
Functions of Accounts Assistants	01	02 Days			Local	
Procurement Guidelines, Planning and Regulation	01	02 Days			Local	
Master of Financial Economics	01	01 year			Local	

\* நிறுவனத்தின் செயலாற்றுகைக்கு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் எவ்வாறு பங்களிக்கிறன என்பதை சுருக்கமாக விளக்குக.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயிற்சித் திட்டங்கள் ஊழியர்களின் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கும் ஊழியர்களின் ஊக்கத்திற்கும் ஒரு சிறந்த உதவியாகும். பொது நிதித் துறையின் பாட விஷயங்களிலும், பொது சேவையின் பொதுவான விஷயங்களிலும் பெறப்பட்ட பயிற்சியும் அனுபவமும் திணைக்களத்தின் செயல்திறனில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

### அத்தியாயம் 07- இணக்கப்பாட்டு அறிக்கை

இல.	ஏற்படைய தேவைப்பாடு	இணக்கப்பாட்டு நிலைமை (இணக்கமானது/ இணக்கமற்றது)	இணக்கமற்றதாயின் அதுபற்றி சுருக்கமாக விபரிக்க	எதிர்காலத்தில் இணக்கமற்றதினை தவிர்ப்பதற்கு முன்மொழியும் சரியான நடவடிக்கையாது
1	பின்வரும் நிதி அறிக்கைகள் / கணக்குகள் உரிய திகதியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன			
1.1	வருடாந்த நிதி அறிக்கைகள்	இணக்கமானது		
1.2	அரச அலுவலர்கள் முற்பணக் கணக்கு	இணக்கமானது		
1.3	வணிக மற்றும் உற்பத்தி முற்பணக் கணக்குகள்) வர்த்தக முற்பணக் கணக்குகள்(	பொருத்தமற்றது		
1.4	களஞ்சிய முற்பணக் கணக்கு	பொருத்தமற்றது		
1.5	சிறப்பு முற்பணக் கணக்கு	பொருத்தமற்றது		
1.6	ஏனைய	பொருத்தமற்றது		
2	புத்தகங்கள் மற்றும் பதிவுகளைப் பேணல் (நி.பி.445)			
2.1	பொது நிர்வாக சுற்றறிக்கை 267/2018 இன் படி நிலையான சொத்து பதிவேட்டை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல்	இணக்கமானது		
2.2	ஆள்சார் வேதனாதிகள் பதிவு / தனிப்பட்ட ஊதிய அட்டைகளை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல்	இணக்கமானது		
2.3	கணக்காய்வு வினாக்கள் பதிவேட்டை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல்	இணக்கமானது		

2.4	உள்ளக கணக்காய்வு அறிக்கைகள் பதிவைப் புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல்	இணக்கமானது		
2.5	அனைத்து மாதாந்த கணக்கு சுருக்கங்களையும் (CIGAS) தயார் செய்து பொது திறைசேரிக்கு உரிய திகதியில் சமர்ப்பித்தல்	இணக்கமானது		
2.6	காசோலை மற்றும் காசக் கட்டளை பதிவேட்டை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல்	இணக்கமானது		
2.7	பொருட் பதிவேட்டினை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல்	இணக்கமானது		
2.8	இருப்புப் பதிவேட்டினை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல்	இணக்கமானது		
2.9	இழப்பு பதிவேட்டினை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல்	இணக்கமானது		
2.10	பொறுப்பு பதிவேட்டை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல்	இணக்கமானது		
2.11	அடிக்கட்டை புத்தகங்களின் (GA - N20) பதிவேட்டை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல்	இணக்கமானது		
03	நிதி கட்டுப்பாட்டுக்கான பணிகளை ஒப்படைத்தல் (நி.பி. 135)			
3.1	நிதி அதிகாரங்கள் நிறுவனத்திற்குள் பகிரப்பட்டன	இணக்கமானது		
3.2	நிதி அதிகாரங்கள் பகிரப்படுகின்றமை பற்றி நிறுவனத்திற்குள் தெரியப்படுத்தப்பட்டது	இணக்கமானது		
3.3	ஓவ்வொரு கொடுக்கள் வாங்கரூம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலர்கள் மூலம் இடம் பெறும் வகையில் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது.	இணக்கமானது		
3.4	2014.05.11 திகதிய அரசு கணக்கு சுற்றறிக்கை இல. 171/2004 இன் படி, அரசு ஊதிய மென்பொருள் தொகுப்பின் செயல்பாடுகள் கணக்காளர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.	இணக்கமானது		
4	வருடாந்த திட்டத்தனைத் தயாரித்தல்			
4.1	வருடாந்த செயற்பாட்டு திட்டம் தயாரித்தல்	இணக்கமானது		
4.2	வருடாந்த கொள்முதல் திட்டம் தயாரித்தல்	இணக்கமானது		
4.3	வருடாந்த உள்ளக கணக்காய்வுத் திட்டம் தயாரித்தல்	பொருத்தமற்றது		

4.4	வருடாந்த மதிப்பீட்டைத் தயாரித்தல் மற்றும் அதை தேசிய வ.செ.தி தினைக்களத்தில் (NBD) உரிய திகதியில் சமர்ப்பித்தல்	இணக்கமானது		
4.5	வருடாந்த காசப் பாய்ச்சல் அறிக்கை திறைசேரி செயற்பாட்டுத் தினைக்களத்துக்கு உரிய திகதியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.	இணக்கமானது		
5	<b>கணக்காய்வு வினாக்கள்</b>			
5.1	அனைத்து கணக்காய்வு வினாக்களுக்கும் கணக்காய்வாளர் நாயகத்துக்கு குறிப்பிட்ட திகதியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது	இணக்கமானது		
6	<b>உள்ளகக் கணக்காய்வு</b>			
6.1	நி. பி. 134 (2) டி.எம்.ஏ / 1-2019 படி, ஆண்டின் தொடக்கத்தில் கணக்காய்வாளர் நாயகத்துடன் கலந்தாலோசித்த பின்னர் உள்ளக கணக்காய்வு திட்டம் தயாரித்தல்	இணக்கமானது		
6.2	அனைத்து உள்ளக கணக்காய்வு அறிக்கைகளுக்கும் ஒரு மாதத்திற்குள் பதிலளித்தல்.	இணக்கமானது		
6.3	அனைத்து உள்ளக கணக்காய்வு அறிக்கைகளின் நகல்களையும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் துணைப்பிரிவு 40 (4) இன் அடிப்படையில் கணக்காய்வாளர் நாயகத்துக்கு சமர்ப்பித்தல்.	இணக்கமானது		
6.4	அனைத்து உள்ளக கணக்காய்வு அறிக்கைகளின் நகல்களையும் 134 (3) நிதி பிரமானக் குறிப்பின் அடிப்படையில் கணக்காய்வாளர் நாயகத்துக்கு வழங்குதல்.	இணக்கமானது		
7	<b>கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழு</b>			
7.1	டி.எம்.ஏ 1-2019 சுற்றறிக்கையின் படி ஆண்டுக்கு குறைந்தது 04 கணக்காண்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன	இணக்கமானது		
8	<b>ஆதன முகாமைத்துவம்</b>			
8.1	ஆதன முகாமைத்துவ சுற்றறிக்கை இல. 01/2017, சொத்து பெறுகை மற்றும் அகற்றல் பற்றிய தகவல்களை கம்ப்ரோலர் ஜெனரல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்	இணக்கமானது		
8.2	மேற்கண்ட சுற்றறிக்கையின் 13 ஆம் அத்தியாயத்தின்படி, சுற்றறிக்கையின் விதிகளை அமுல்படுத்துவதற்கும், அத்தகைய அதிகாரியை கம்ப்ரோலர் ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்புவதற்கும் பொருத்தமாதொரு தொடர்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.	இணக்கமானது		
8.3	அரச நிதி சுற்றறிக்கை இல. 05/2016 இன் படி, பொருட்கள் கணக்கெடுக்கப்பட்டு,	இணக்கமானது		

	தொடர்புடைய அறிக்கைகள் கணக்காய்வாளர் நாயகத்துக்கு உரிய திகதியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.		
8.4	சுற்றுறிக்கையில் குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் வருடாந்த கணக்கெடுப்பு மூலம் அதிகப்படியான, குறைபாடுகள் மற்றும் பிற பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன	இணக்கமானது	
8.5	நி.பி 772 இன் படி கழிக்கப்பட்ட பொருட்களை அகற்றுதல் இடம்பெற்றது	இணக்கமானது	
9	வாகன முகாமைத்துவம்		
9.1	குழும வாகனங்களுக்கான தினசரி இயக்க அறிக்கை மற்றும் மாதாந்த சுருக்க அறிக்கைகளைத் தயாரித்து அவற்றை உரிய திகதியில் கணக்காய்வாளர் நாயகத்துக்கு சமர்ப்பித்தல்	இணக்கமானது	
9.2	கழிப்பனவு செய்யப்பட்ட வாகனங்கள் கழிப்பனவு செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குள் அகற்றப்படுதல் வேண்டும்.	இணக்கமானது	
9.3	வாகன பதிவு புத்தகங்கள் பராமரிக்கப்படுவதுடன் புதுப்பிக்கப்படுதல் வேண்டும்	இணக்கமானது	
9.4	ஒவ்வொரு வாகன விபத்தும் நி.பி 103,104,109 மற்றும் 110 இன் படி நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.	இணக்கமானது	
9.5	2016.12.29 திகதிய பொது நிர்வாக சுற்றுறிக்கை இல. 2016/30 இன் பத்தி 3.1 இன் விதிகளின்படி வாகனங்களின் ஏரிபொருள் பாவணையினை மீண்டும் பரிசீலித்தல்.	இணக்கமானது	
9.6	குத்தகை வாகனங்களின் உரித்து பதிவு புத்தகம் குத்தகைக் காலத்தின் பின்னர் மாற்றப்படும்.	இணக்கமானது	
10	வங்கி கணக்குகளின் முகாமை		
10.1	உரிய திகதிகளில் வங்கி கணக்கிணக்க அறிக்கைகளைத் தயாரித்து சான்றித்தல் மற்றும் கணக்காய்வுக்கு சமர்ப்பித்தல்	இணக்கமானது	
10.2	மீளாய்வு வருடத்தில் காணப்பட்ட செயற்படாத வங்கிக் கணக்குகளினைத் தீர்த்தல்	பொருத்தமற்றது	
10.3	வங்கி கணக்கிணக்க அறிக்கையில் வெளிப்படுத்தப்பட வேண்டிய நிலுவைகளை வெளிப்படுத்துதல் மற்றும் சரிசெய்தல் மற்றும் ஒரு மாதத்திற்குள் அத்தகைய நிலுவைகளை தீர்த்தல்.	இணக்கமானது	
11	நிதி ஏற்பாட்டினைப் பயன்படுத்தல்		
11.1	ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏற்பாடுகளை வரையறைகளை மீறாதபடி செலவிடல்.	இணக்கமானது	
11.2	நி.பி. 94 (1) இன் படி ஒதுக்கீட்டு வரம்பை மீறாத பொறுப்புக்கள் வருட இறுதியில் தொடர்ந்திருக்கும்.	இணக்கமானது	

12	<b>அரச அலுவலர்களின் முற்பணக்கணக்கு</b>			
12.1	எல்லைகளுக்கு இணங்குதல்	இணக்கமானது		
12.2	நிலுவையிலுள்ள கடன் நிலுவை குறித்து சரியான நேரத்தில் பகுப்பாய்வு செய்திருத்தல்.	இணக்கமானது		
12.3	ஒரு வருடத்திற்கும் மேலாக நிலுவையில் உள்ள கடன்களை அடைத்தல்	பொருத்தமற்றது		
13	<b>பொது வைப்புக் கணக்கு</b>			
13.1	காலம் பிந்திய வைப்புக்களை அகற்றுவதற்கு நி.பி. 571 பிரகாரம் நடவடிக்கை எடுத்தல்	இணக்கமானது		
13.2	பொது வைப்புகளுக்கான கட்டுப்பாட்டு கணக்கை புதுப்பித்தல் மற்றும் பராமரித்தல்	இணக்கமானது		
14	<b>முன்பணக்கணக்கு</b>			
14.1	மீளாய்வு ஆண்டின் இறுதியில் காசப் புத்தகத்தில் மீது திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது	இணக்கமானது		
14.2	நி.பி. 371 இன் அடிப்படையில் தற்செயலான இடைக்கால வழங்கல், அத்தகைய பணி நிறைவடைந்து மாதத்திற்குள் தீர்க்கப்படும்	இணக்கமானது		
14.3	நி.பி. 371 இன் படி அங்கீரிக்கப்பட்ட வரம்பை மீறாத தற்காலிக இடைக்கால வழங்கல்	இணக்கமானது		
14.4	மாதந்தோறும் திறைசேரி புத்தகங்களுடன் கணக்கு மீது கணக்கிணக்கம் செய்யப்படுதல் வேண்டும்	இணக்கமானது		
15	<b>வருமான கணக்கு</b>			
15.1	விதிகளின்படி சேகரிக்கப்பட்ட வருமானத்தை திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும்	இணக்கமானது		
15.2	திரட்டப்பட்ட வருமானம் வைப்புக் கணக்கில் வரவு வைக்காமல் நேரடியாக வருமானத்திற்கு வரவு வைக்கப்பட வேண்டும்	பொருத்தமற்றது		
15.3	நி.பி. 176 இன் படி நிலுவைத் தொகையை கணக்காய்வாளர் நாயகத்துக்குச் சமர்ப்பித்தல்	பொருத்தமற்றது		
16	<b>மனித வள முகாமைத்துவம்</b>			
16.1	அங்கீரிக்கப்பட்ட ஊழியர்களின் எல்லைக்குள் பணியாளர்களைப் பராமரித்தல்	இணக்கமானது		
16.2	ஊழியர்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கடமைகளின் எழுதப்பட்ட பட்டியல்களை வழங்குதல்	இணக்கமானது		
16.3	20.09.2017 தேதியிட்ட எம்.எஸ்.டி சுற்றறிக்கை இல. 04/2017 இன் படி அனைத்து அறிக்கைகளும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.	இணக்கமானது		

17	பொதுமக்களுக்கான தகவல் வழங்கல்			
17.1	தகவல் உரிமைச் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் தகவல் அதிகாரி ஒருவரை நியமித்தல்	இணக்கமானது		
17.2	அமைப்பு பற்றிய தகவல்களை அதன் வலைத்தளத்தின் மூலம் வழங்குதல் மற்றும் வலைத்தளம் அல்லது மாற்று வழிகள் வழியாக நிறுவனத்தின் மீதான பொது கருத்துகள் / குற்றச்சாட்டுகளை எளிதாக்குதல்.	இணக்கமானது		
17.3	தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8 மற்றும் 10 பிரிவுகளின் படி ஆண்டுக்கு இரண்டு அல்லது ஒரு முறை அறிக்கைகளை சமர்ப்பித்தல்.	இணக்கமானது		
18	பிரசைகள் பட்டயத்தினைச் செயற்படுத்தல்			
18.1	பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ சுற்றறிக்கை இல. 05/2008 மற்றும் 05/2018 (1) இன் படி பிரசைகள் பட்டயம் / பிரசைகள் வாடிக்கையாளர் சாசனத்தை உருவாக்குதல் மற்றும் செயற்படுத்துதல்.	இணக்கமானது	துறையுடன் நேரடி தொடர்பு இல்லாதது	எதிர்காலத்தில் தினைக்களத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர் சாசனத்தை நடைமுறைப்படுத்த ல்
18.2	சுற்றறிக்கையின் பத்தி 2.3 ஐப் பொறுத்தவரை, பிரசைகள் பட்டயம் / பிரசைகள் வாடிக்கையாளர் சாசனத்தை செயல்படுத்தவும் அதை கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும் நிறுவனம் ஒரு பொறிமுறையை அமைத்துள்ளது.	இணக்கமானது		
19	மனித வள திட்டத்தினைத் தயாரித்தல்			
19.1	2018.01.24 திகதிய பொது நிர்வாக சுற்றறிக்கை இல. 02/2018 இன் இணைப்பு 02 படிவத்தின் அடிப்படையில் மனித வளத் திட்டம் தயாரித்தல்.	இணக்கமானது		
19.2	ஊழியர்களின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் குறைந்தபட்சம் 12 மணிநேர பயிற்சி ஆண்டுக்கு 12 மணி நேரத்திற்கும் குறையாமல் இருப்பதை மேற்கண்ட மனித வள திட்டம் உறுதி செய்ய வேண்டும்.	இணக்கமானது	கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொண்டு தனிப்பட்ட கூட்டங்களை கட்டுப்படுத்துதல்	
19.3	மேற்கண்ட சுற்றறிக்கையின் இணைப்பு 01 இல் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தின்	இணக்கமானது		

	அடிப்படையில் அனைத்து ஊழியர்களுக்கும் வருடாந்த செயற்றிறன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.		
19.4	மேற்கண்ட சுற்றுறிக்கையின் 6.5 வது பந்திக்கு ஏற்ப மனிதவள மேம்பாட்டுத் திட்டம், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை செயற்படுத்தல் ஆகியவற்றின் பொறுப்பில் ஒரு முத்த அதிகாரியை நியமித்தல்.	இணக்கமானது	
20	கணக்காய்வு பந்திகளுக்கான பொறுப்புக்கள்		
20.1	முந்தைய ஆண்டிற்கான கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வு பத்திகளால் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை சரிசெய்தல்	இணக்கமானது	